

# இராணிப்பேட்டை மாவட்டம்

## 07. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

3. வாக்குப்பதிவு நாளன்றைய  
நடவடிக்கைகள்

## POLLING AGENTS

❖ வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவுக்கு 90 நிமிடங்களுக்கு (1 1/2 மணி நேரம்) முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் அழைக்கப்பட்டு படிவம் -10ல் வேட்பாளர் அல்லது அவரது முதன்மை முகவர் (Principal Agent) கொடுக்கும் வாக்குச்சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள கையெழுத்தும், வாக்குப்பதிவு உபகரணங்களுடன் அனுப்பப்பட்ட மாதிரி கையெழுத்தும் ஒரே மாதிரி உள்ளனவா? என்பதை ஒப்பிட்டு சரிபார்த்திட வேண்டும்.

❖ ஒவ்வொரு வேட்பாளரும் அந்தந்த வாக்கு சாவடிக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் அந்தந்த சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நபரை மட்டுமே ஒரு முகவர் மற்றும் இரு Relief முகவர்களை நியமிக்கலாம். எனினும் ஒரே நேரத்தில் ஒரு வேட்பாளருக்கு ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் இருக்க அனுமதிக்க வேண்டும். முகவர்கள் வேட்பாளர்களின் சின்னங்கள் தெரியும் வகையில் அல்லது கட்சியினுடைய கொடி தெரியும்படியான அடையாள அட்டை / உடை அணிந்து வர அனுமதிக்க கூடாது.

# வாக்குச்சாவடி முகவர்கள்

- வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் போது ஒரு வேட்பாளரின் முகவருக்கு Relief முகவர் மாறினால் ஏற்கனவே உள்ள முகவர் தான் கொண்டு வந்த வாக்காளர் பட்டியல் நகலை Relief முகவரிடம் கொடுத்து செல்ல வேண்டும். அதனை வெளியில் எடுத்துச் செல்ல கூடாது.
- மாலை வாக்குப்பதிவு முடிவடைவதற்கு கடைசி இரண்டு மணி நேரத்திற்கு (மாலை 4 மணிக்கு பின்பாக) முகவர்களை மாற்ற அனுமதிக்க கூடாது.
- வாக்குச் சாவடிக்குள் முகவர்கள் மற்றும் மாற்று முகவர்கள் இயக்கம் குறித்து Annexure 17-ல் உரிய பதிவுகள் செய்து கையொப்பம் பெறப்பட வேண்டும்.

# வாக்குச்சாவடி முகவர்கள்

- வாக்குச் சாவடி முகவர்கள் வாக்குச் சாவடியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில, பதிவுபெற்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்ற முறையில் அமர வைக்கப்பட வேண்டும்.

# FORM 10

FORM 10  
**APPOINTMENT OF POLLING AGENT**  
[See Rule 13(6)]

Election to the Assembly Constituency .....

I, ....., a candidate/election agent of ..... who is a candidate at the above election do hereby appoint ..... of ..... as polling agent to attend Polling Station No. .... at/place fixed for the poll .....

Place : .....

Signature of Candidate / Election Agent

Date : .....

I agree to act as such polling agent.

Place : .....

Signature of Polling Agent

Date : .....

**Declaration of Polling Agent to be signed before Presiding Officer**

I hereby declare that at the above election, I will not do anything forbidden by Section 168 of the Representation of Peoples Act, 1951, which I have read/has been read over to me.

Date: .....

Signature of Polling Agent

Signed before me

Date: .....

Signature of Presiding Officer

## ENTRY PASS

Sl. No. \_\_\_\_\_

### ENTRY PASS

AC No. & Name : \_\_\_\_\_

P.S. No. & Name : \_\_\_\_\_

Name of Candidate : \_\_\_\_\_

Name of Polling Agent: \_\_\_\_\_

Name of Relief Agents, if any: \_\_\_\_\_

Signature of Presiding Officer

# ACCOUNT OF ENTRY PASSES ISSUED TO POLLING AGENTS

## Account of Entry Passes issued to Polling Agents

1. Number & Name of Assembly Constituency
2. Number & Name of Polling Station
3. Total number of contesting candidates
4. Number of entry passes received with poll material
5. Number of entry passes issued to Polling Agents

| <b>Name of Candidate</b> | <b>Whether entry passes issued</b> | <b>Signature of the Polling Agent / Relief Polling Agent</b> |
|--------------------------|------------------------------------|--|
|                          |                                    |  |
|                          |                                    |  |
|                          |                                    |  |
|                          |                                    |  |
|                          |                                    |  |

6. Unused Entry Passes

Signature & Seal of Presiding Officer

# MOVEMENT SHEET OF POLLING AGENTS

**BACK**

## Polling Agents/Relieving Agents Movement Sheet

1. Number & Name of Assembly Constituency .....
2. Number & Name of Polling Station .....

| SN | Name of the Candidate | Name of the Political party | Name of Polling Agent / Relieving Agent | Time of Entry | Sign | Time of Exit | Sign |
|----|-----------------------|-----------------------------|---|---------------|------|--------------|------|
| 1  | 2                     | 3                           | 4                                       | 5             | 6    | 7            | 8    |
| 1. |                       |                             |   |               |      |              |      |
| 2. |                       |                             |   |               |      |              |      |
| 3. |                       |                             |   |               |      |              |      |
| 4. |                       |                             |   |               |      |              |      |
| 5. |                       |                             |   |               |      |              |      |
| 6. |                       |                             |   |               |      |              |      |

Signature of the Presiding Officer



## DISTRIBUTION OF EVM ID SLIPS & SHOWING VVPAT TO PA

- To all the Polling Agents present:
  - Distribute EVM Identification Slips
  - Get verified BU, CU & VVPAT Nos.
  - Show the empty chamber of VVPAT



### EVM Identification Slip

Name of AC/PC: General elections to South Goa PC, 2024

No. & Name of Polling Station: 23-G.P.S., Bandora Ponda Goa


Serial No. of Control Unit: G-56789

Serial No. of Ballot Unit: A-27766

Serial No. of VVPAT Unit: Y-25972

( Signature and Stamp )  
( Returning Officer / Asst. Returning Officer )



## PLACEMENT OF CU, BU & VVPAT



## EVM CONNECTIONS

1. Place BU and VVPAT in actual Voting Compartment.
2. Place CU on Table of PrO / PO-3, so that these are not moved after setting up or after the mock poll.
3. Connect **BU Cable with VVPAT & VVPAT Cable with CU.**
4. Hold **the cable from center** of plug while connecting.
5. Un-lock paper roll **knob of VVPAT to vertical position.**
6. Connecting wires may be taped to leg of table with transparent Adhesive tape in such a manner that the wire does not hang in air & are also not concealed.

# EVM WITH MULTIPLE BU CONNECTIONS




# மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)

- வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு 1½மணி நேரத்திற்கு முன்பதாக மாதிரி அல்லது ஒத்திகை வாக்குப்பதிவினை நடத்திடல் வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வேட்பாளர்களின் முகவர்களாவது வரும் வரை 15 நிமிட நேரம் மாதிரி வாக்குப்பதிவினை தாமதிக்கலாம். அதன் பின் ஆஜரிலிருக்கும் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) நடத்திட வேண்டும்.
- மாதிரி வாக்குப்பதிவின் போது BALLOT UNIT (Single/Double) மற்றும் VVPAT இயந்திரம் VOTING COMPARTMENTக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேட்பாளர் முகவரையும் தத்தமது வேட்பாளருக்கு வாக்களிக்க சொல்லி அதன் விபரங்களை அதற்கென கொடுக்கப்பட்டுள்ள தாளில் குறித்திடல் வேண்டும். கட்டாயமாக 50 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாதிரி வாக்குப் பதிவு நடைமுறையைப் பின்பற்றாமல் உண்மையான வாக்குப் பதிவை நடத்தக்கூடாது.

# முக்கியமானவை

- மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு அலுவலர் மாதிரி வாக்குப்பதிவில் பதிவு செய்யப்பட்ட 50 வாக்குகளை Clear Button-ஐ பயன்படுத்தி அழிக்க (DELETE) வேண்டும் அல்லது Clear செய்ய வேண்டும்.
- அதனை Clear செய்யாமல் உண்மையான வாக்குப் பதிவை நடத்தக் கூடாது.
- உண்மையான வாக்கு பதிவு துவங்குவதற்கு முன்னர் CUவில் Total-ஐ Press செய்து பதிவான வாக்குகள் “பூஜ்ஜியம்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

➤ EVM-ல் MOCK POLL DELETE செய்வதற்கான நடைமுறை (CRC)



➤ Close-ல் ஆரம்பித்து Clock Wise Direction -ல் Clear -ல் கொண்டு வந்து முடிக்க வேண்டும்.

# மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)

- எந்த ஒரு வேட்பாளரின் முகவர் வரவில்லை எனில் அந்த வேட்பாளருக்கும் ஒரு வாக்கினை சுழற்சி முறையில் (Rotation) வாக்குப்பதிவு அலுவலர் ஒருவரால் பதிவு செய்ய வேண்டும்.
- அனைத்து போட்டியிடும் வேட்பாளருக்கும் மாதிரி வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு செய்வதை உறுதிப்படுத்திட வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு செய்யும் போது VVPAT இயந்திரத்தின் திரையில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டதோ அவரது பெயர் சின்னம் அச்சிட்டு வெளியில் வருவதை முகவர்களிடம் காண்பிக்க வேண்டும்.



# மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)

- 50 வாக்குகள் பதிவு செய்து முடிவடைந்ததும் வாக்குப்பதிவினை முடிவுக்கு கொண்டு வரும் Control Unit -ன் Close Button-ஐ Press செய்து அதற்கு பின்பு வேறு வாக்குப்பதிவு செய்யமுடியாதென்பதை முகவர்கள் அறியும்படி செய்து பின்னர் VVPAT இயந்திரத்தின் Drop Box ல் உள்ள பேப்பர் சிலிப்புகளை வேட்பாளர் வாரியாக எடுத்து எண்ணிக்கை செய்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் அதனை சரிபார்த்து அந்த பேப்பர் சிலிப்புகளின் பின்புறத்தில் **MOCK POLL SLIP** என்ற ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்து அதனை அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக தடிமனான கருப்புத்தாள் உறையில் போட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் முத்திரையை இட்டு அந்த உறையின் மீது வாக்குச்சாவடி தலைமை அலுவலரும் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களும் கையொப்பமிட வேண்டும்.

# மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL)

- கருப்பு நிற உறையின் மீது வாக்குச் சாவடியின் எண், பெயர், சட்டமன்ற தொகுதியின் எண் மற்றும் பெயர், வாக்குப்பதிவு நாள் இவற்றுடன் VVPAT PAPER SLIPS OF MOCK POLL என எழுதப்படல் வேண்டும். அவற்றின் இருபுறங்களிலும் PINK நிற Seal கொண்டு முத்திரையிட வேண்டும்.
- பின்னர், வாக்குச் சாவி தலைமை அலுவலர், Presiding Officer Report-1-ல் உள்ள Mock Poll Certificate மாதிரி வாக்குப் பதிவிற்கான சான்று வழங்க வேண்டும்.

# அழியா மை தொடர்பான விவரங்கள் (Indelible Ink Related Issues)

- ஆள் மாறாட்டம் மற்றும் ஏற்கனவே வாக்கு செலுத்திய நபர் மீண்டும் திரும்ப வாக்கு செலுத்துவதை தடுப்பதற்கு அழியாத மை முக்கியமான பங்கிளை வகிக்கிறது.
- வாக்காளர் இடது கை ஆள்காட்டி விரல் இல்லை எனில், அதே கையில் அடுத்த விரலில் மை வைக்கப்பட வேண்டும்.
- வாக்காளருடைய இடது கையில் எந்தவொரு விரலுமே இல்லை எனில், வலது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட வேண்டும்.
- வாக்காளருடைய வலது கை ஆள்காட்டி விரல் இல்லை எனில், வலது கையின் அடுத்த விரலில் மை வைக்கப்பட வேண்டும். வாக்காளருடைய இரண்டு கைகளிலுமே விரல்கள் இல்லை எனில், இடது அல்லது வலது கைகளின் முனையில் மை வைக்கப்பட வேண்டும்.

# விதி 49 '0' படி வாக்களிக்க மறுத்தல்



- ஒரு வாக்காளர் 17A பதிவேட்டில் கையொப்பமிட்ட பின்னர் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்தால் வாக்குப் பதிவு செய்யுமாறு அவரை கட்டாயப்படுத்தக் கூடாது.
- மாறாக பதிவேட்டில் அவரது வரிசை எண்ணுக்கு எதிரே குறிப்புரையில் (Remarks) வாக்களிக்க மறுக்கப்பட்டது (Refused to Vote) அல்லது Left without voting என பதிவு செய்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அவரது முழுக் கையொப்பத்தையும் அதில் இட வேண்டும்.

# REFUSED TO VOTE – RULE 49 O

**BACK**

Form 17 A  
(See Rule 49 L)  
**REGISTER OF VOTERS**

Elections to the House of the People/Legislative Assembly of the State/Union Territory \_\_\_\_\_  
from Constituency No. and Name of PS \_\_\_\_\_ Part No. of Electoral Roll \_\_\_\_\_

| Sl. No. | Sl. No. of Elector in the Electoral Roll | Details of the document produced by the elector in proof of his/her identification | Signature/Thumb impression of Elector  | Remarks  |
|---------|--|--|--|--|
| (1)     | (2)                                      | (3)  | (4)  | (5)  |
| 381.    | 504                                      | EP   |  | <b>REFUSED TO VOTE</b><br> |
| 382     |  |  |  |  |

# விதி எண் 49 M


- வாக்களிக்கும் அனைத்து வாக்காளரும் வாக்களிக்கும் ரகசியத்தை, நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஒரு வேளை ஒரு வாக்காளர் 17A பதிவேட்டில் கையொப்பம் இட்ட பின்னர் நடைமுறையை பின்பற்ற மறுத்தால் அவரை வாக்களிக்க பிரிவு 49M-ன் கீழ் அனுமதிக்க கூடாது.
- அவ்வாறான இனங்களில் 17A பதிவேட்டில் குறிப்பு கலத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை (Not allowed to Vote), வாக்குப்பதிவு நடைமுறை மீறப்பட்டது (Voting Procedure Violated) என குறிப்பிடப்பட வேண்டும். அந்தப் பதிவின் கீழ் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) முழுக் கையொப்பமிட வேண்டும்.

# NOT ALLOWED TO VOTE – RULE 49 M

**BACK**

Form 17 A  
(See Rule 49 L)  
**REGISTER OF VOTERS**


Elections to the House of the People/Legislative Assembly of the State/Union Territory \_\_\_\_\_  
from Constituency No. and Name of PS \_\_\_\_\_ Part No. of Electoral Roll \_\_\_\_\_

| Sl. No. | Sl. No. of Elector in the Electoral Roll | Details of the document produced by the elector in proof of his/her identification | Signature/Thumb impression of Elector | Remarks  |
|---------|--|--|---------------------------------------|--|
| (1)     | (2)                                      | (3)  | (4)                                   | (5)  |
| 405     | 7 4 1                                    | DL 4897  | शरद                                   | NOT ALLOWED TO VOTE<br>POLL PROCEDURE<br>VIOLATED  |

**SIGNATURE  
OF Pro** 19

## INCORRECT BALLOT SLIP PRINTING 49-MA

- An elector complains about wrong print on VVPAT paper slip against the button pressed on BU, the PrO will:
  - Take written Declaration from elector in prescribed format.
  - Informs elector the consequences of making false declaration



**Upto Rs. 1,000/-**



**Upto 6 Months**



# DECLARATION BY ELECTOR : 49MA CASE

## ANNEXURE-II

General/Bye-Election to .....

Sl. No. and Name of PC / AC ..... No. and Name of Polling Station.....

### FORM OF DECLARATION BY ELECTOR UNDER RULE 49MA OF CONDUCT OF ELECTIONS RULES, 1961

1. I hereby solemnly declare and affirm under sub-rule (1) of Rule 49 MA of the Conduct of Elections Rules 1961 that the paper slip generated by the printer attached to the Balloting Unit has shown the name and/or symbol of a candidate other than the candidate for whom I voted by pressing the concerned blue button against the name and symbol of the candidate of my choice on the Balloting Unit. I am ready to cast a test vote again to show that the allegation made by me is true and bonafide.
2. I am aware of the penal provisions of Section 177 of the IPC that I shall be liable to be punished with imprisonment for a term which may **extend to six months**, or with fine which may extend **to one thousand rupees**, or with both, if the declaration given by me in para 1 above to the Presiding Officer appointed under Section 26 of the RP Act, 1951 is found to be incorrect.

Signature/Thumb impression of the Elector .....

Name of the Elector.....

Father/Mother/Husband's Name.....

Part No.: ..... Sl No. of elector:.....

Dated.....

**Sl. No. in Register of Voters (Form 17A)**.....



Certified that the above declaration was made and subscribed by the elector above named before me.

Date: .....

Signature of the Presiding Officer

## WRITING FORM 17A FOR 49MA CASE

- PO shall make **second entry** for this elector in Form 17-A




| Form 17 A<br>(See Rule 49 L)<br><b>REGISTER OF VOTERS</b>   |  |  |   |         |
|---|--|--|---|---------|
| Elections to the House of the People/Legislative Assembly of the State/Union Territory _____<br>from Constituency No. and Name of PS _____ Part No. of Electoral Roll _____ |  |  |   |         |
| Sl. No.   | Sl. No. of Elector in the Electoral Roll | Details of the document produced by the elector in proof of his/her identification | Signature/Thumb impression of Elector   | Remarks |
| (1)   | (2)                                      | (3)  | (4)   | (5)     |
| 192   | 504                                      | EP   |   |         |
| 193   | 504                                      | EP   |  |         |

## WRITING FORM 17 A IN RULE 49MA CASE

- Elector is permitted to record a **test vote** in the EVM in the presence of PrO and the candidate or the Polling Agents.
- VVPAT paper slip generated is observed for verifying the allegation by the elector.
- The **name of the candidate** in whose favour this vote was cast is recorded in two places:
  1. On the **Register of Voters Form 17A**
  2. **Form 17 C**

## WRITING FORM 17A FOR 49MA CASE

- PrO enters **Sr. No. & Name of candidate** in Remarks column of 17-A in whose favour this test vote was cast.
- Elector to sign/put thumb impression below this remark.

| Form 17 A (See Rule 49 L)<br>REGISTER OF VOTERS |  |  |   |   |
|---|--|--|---|---|
| Sl. No.   | Sl. No. of Elector in the Electoral Roll | Details of the document produced by the elector in proof of his/her identification | Signature/Thumb impression of Elector   | Remarks   |
| (1)   | (2)                                      | (3)  | (4)   | (5)   |
| 192   | 504                                      | EP   |   |   |
| <b>193</b>                                      | 504                                      | EP   |  | <b>TEST VOTE CASTED<br/>IN FAVOUR OF<br/>3. SUKANT BHOLA</b><br> |

## RECORDING OF TEST VOTE ON 17 C

- Item No. 5 of **Form 17C** showing one test vote at **Sr. No. 193** in Form 17A to **candidate No. 3 - Sukant Bhola.**

### FORM 17 - C

[See Rules 49S and 56C(2)]

#### PART - I - ACCOUNT OF VOTES RECORDED

Election to the House of the People / Legislative Assembly of the State / Union Territory  
..... from ..... Constituency.

Number and Name of Polling Station: .....

#### 5. Test votes recorded under Rule 49MA (d) required to be deducted

(a) No. of test votes to be deducted: **Total No.** **Sl.No.(s) of elector(s) in Form 17A**

**1**


**193**

(b) Candidate(s) for whom test vote(s) casted: **Sl.No.** **Name of Candidate** **No. of Votes**

**3**

**SUKANT BHOLA**

**1**



# எதிர்க்கப்பட்ட வாக்குகள் (Challenged Votes)

- வாக்குச்சாவடி முகவர்கள், வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தால் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ரூ.2/- தொகையாக செலுத்த வேண்டும். அவர் எதிர்ப்பு குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த வாக்காளரை அனுமதிக்க வேண்டும்.
- ஆள் மாறாட்டம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நபரை வாக்களிக்க அனுமதி மறுப்பதோடு, எழுத்து மூலமாக காவல் துறையிடம் புகார் அளித்து அவரை ஒப்படைக்க வேண்டும்.
- இது தொடர்பாக படிவம் 14ல் எதிர்க்கப்பட்ட வாக்குகள் பட்டியலில் அவரது பெயர் மற்றும் முகவரியினை குறிப்பிட்டு ஒப்பம் பெறப்பட வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாரானால் அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது

# வயது குறித்த உறுதிமொழி (Declaration About Age)

- வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதியப்பட்டுள்ள ஒரு வாக்காளர் வாக்களிக்க வரும் பொழுது அவர் 18 வயது பூர்த்தியடைந்தவரா என்பதில் ஐயம் ஏற்படும் பட்சத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் Annexure 15-ல் கண்டபடி அவரது வயது குறித்து உறுதிமொழி ஒன்றைப் பெற வேண்டும்.
- அவ்வாறு உறுதிமொழி பெற்றவர்களின் பட்டியலை Part-Iல் குறிப்பிட வேண்டும். ஒரு வேளை அந்த நபர் உறுதிமொழி ஏதும் தர மறுத்துவிட்டு வாக்களிக்காமல் வெளியேறிவிட்டால் Part-IIல் குறிப்பிட வேண்டும்.



# DECLARATION BY ELECTOR FOR CHALLENGE ON AGE

(CHAPTER XVIII, Para 10.2)  
**FORM OF DECLARATION BY ELECTOR ABOUT AGE**

I hereby solemnly declare and affirm that my age was more than 18 years on the first date of January 2014, i.e. the qualifying date with reference to which the existing electoral roll of the constituency was prepared/revised.

I am aware of the penal provisions of Section 31 of the Representation of Peoples Act, 1950, for making any false declaration in connection with the inclusion of any name in the electoral roll or the preparation, revision or correction of the electoral roll.

Dated: \_\_\_\_\_

\_\_\_\_\_  
Signature/Thumb impression of the Elector

Father / Mother / Husband's Name: \_\_\_\_\_

Part Number of Electoral Roll : \_\_\_\_\_

Serial Number of the Elector : \_\_\_\_\_

Certified that the above declaration was made and superscribed by the elector above named before me.

\_\_\_\_\_  
Signature of Presiding Officer

Dated: \_\_\_\_\_

Number & Name of Polling Station: \_\_\_\_\_

# ஆய்வுக்குரிய வாக்குகள் (Tendered Votes)

- வாக்குச் சாவடியில் ஒரு குறிப்பிட்ட வாக்காளராக உரிமை கோரி வாக்களிக்க வரும் போது, ஏற்கனவே வேறொரு நபர் அதே வாக்காளராக உரிமை கோரி வாக்களித்து விட்டு சென்றிருக்கலாம். இம்மாதிரி நேர்வில் அந்த வாக்காளரின் அடையாளர் தொடர்பான கேள்விகள் கேட்டும் அதன் தொடர்பான சான்றுகளை சரி பார்த்து மன நிறைவு அடைந்தால் ஆய்வுக்குரிய வாக்குத்தாள் மூலம் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

# ஆய்வுக்குரிய வாக்குகள் (Tendered Votes)

- ஆனால், இவரை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.
- அந்த வாக்காளர் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டினை பெற்று ரப்பர் முத்திரையினை பயன்படுத்தி வாக்கினை பதிவு செய்து அந்த வாக்குச்சீட்டினை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைப்பார். (விதி 49P) இந்த நிகழ்வை படிவம் 17B-ல் பதிவு செய்து வாக்காளரிடம் கையொப்பம் பெற வேண்டும்.
- இது தொடர்பாக 17A-ல் எவ்வித பதிவுகளும் செய்யப்படக் கூடாது.

# வாக்குப் பதிவு முடியும் தருவாயில் கடைபிடிக்க வேண்டியவை

- வாக்குப்பதிவு முடிவடைந்த நேரத்தில் வாக்களிக்க வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தால் எத்தனை நபர்கள் நிற்கிறார்களோ அவர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முழுக்கையொப்பமிட்டு டோக்கன் வழங்க வேண்டும். அதில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- அதன்படி வரிசை எண். 1 என்ற எண் கொண்ட டோக்கனை வரிசையின் கடைசியில் இருக்கும் நபரிலிருந்து வரிசையாக கொடுக்க வேண்டும். டோக்கன் கொடுத்த பின்பு வாக்களிக்க வரும் எவரையும் வரிசையில் அனுமதிக்க கூடாது.

# வாக்குப் பதிவு முடியும் தருவாயில் கடைபிடிக்க வேண்டியவை

- வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தாலும் டோக்கன் வழங்கப்பெற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவினை தொடர்ந்து நடத்த வேண்டும்.
- வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் 17A பதிவேட்டில் கடைசியாக உள்ள பதிவுக்கு பின்பு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ்க்கண்டவாறு சான்றளிக்க வேண்டும்.
- Certified that the last serial number in 17A register is .....

**PRE-PRINTED SERIAL NUMBERED SLIPS**

**222. TENKASI**  
Assembly Constituency

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 18  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 17  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 16  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 15  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 14  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 13  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 12  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 11  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 10  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 9  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 8  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 7  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 6  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.













**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 5  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 4  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 3  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 2  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

**SLIP**  
(For voters in Q at closing Hr. of Poll)  
S.No. 1  
[Signature (in full) of P.O.]  
Constituency No. 222 P.S. No.

| Sl. No. | Sl. No. of elector in the Electoral roll  | Details of the document produced by the elector proof of his/her identification      | Signature / Thumb-impression of elector   | Remarks |
|---------|---|--|---|---------|
| (1)     | (2)   | (3)  | (4)   | (5)     |
| 699     | 48  | EPIC 0434  |  | —       |
| 700     | 898   | AE 4562  |  | —       |
| 701     | 196   | DL 4183  |  | —       |
| 702     | 901   | EPIC 1168  |  | —       |
| 703     | 72  | PB 3240  |  | —       |
| 704     | certified that the last sl. no. in 17A Reg. is 703                                |  |   |         |
| 705     |  |  |   |         |
| 706     | <u>Polling officer:-2</u>   |  | <u>Presiding officer</u>  |         |
| 707     | <u>Polling Agents</u>   |  |   |         |
| 707     | 1.  |  |   |         |
| 707     | 2.  |  |   |         |
| 708     | 3.  |   |   |         |
| 708     | 4.  |  |   |         |
| 709     | 5.  |  |   |         |
| 709     | 6.  |   |   |         |

# வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர்

- வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மறவாமல் கட்டுப்பாட்டுக் கருவியின் மேலே உள்ள ரப்பர் உறையினை நீக்கி CLOSE BUTTON -ஐ அழுத்தி வாக்குப்பதிவினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பின்னர் கட்டுப்பாட்டுக் கருவியின் TOTAL BUTTONஐ இயக்கி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளை 17C படிவத்தின் வெது கலத்தில் குறிப்பிட வேண்டும்.
- பின்னர், இயக்கத்தை Switch Off செய்து இயந்திரங்களை அதனதன் பெட்டிக்குள் Address Tag இட்டு சீலிட வேண்டும். VVPAT இயந்திரத்தை அதன் பெட்டிக்குள் வைக்கும் முன்பு அதன் பின்புறத்தில் உள்ள Knob-ஐ Transport Mode -க்கு (Horizontal Position) மாற்ற வேண்டும்.



**PRESIDING OFFICER'S REPORT**  
**PART-III: PRESSING OF CLOSE BUTTON AFTER COMPLETION OF POLL**

Name of the Election.....( to be pre-printed)  
 No. & Name of the AC/AS.....(to be pre-printed)  
 No. & Name of the PC.....(to be pre-printed)  
 Date of Poll.....(to be pre-printed)  
 Number & Name of Polling Station : .....

It is certified that I have pressed the "Close Button" of the Control Unit at the end of poll in the presence of the following:

| S. No. | Name & Designation of the Polling Officer | Signature |
|--------|---|-----------|
|        |   |           |
|        |   |           |
|        |   |           |
|        |   |           |

| S. No. | Name of the Polling Agent | Name of the Party /Independent | Name of the Candidate | Signature of the Polling Agent |
|--------|---------------------------|--------------------------------|-----------------------|--------------------------------|
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |
|        |                           |                                |                       |                                |

Signature of the Presiding Officer

# FIRST PACKET -EVM PAPERS (UNSEALED WHITE COVER)

- படிவம் 17C (வாக்குப்பதிவு கணக்கு) அடங்கிய முத்திரையிடப் படாத உறை
- வாக்குச் சாவடி தலைமை அலுவலரின் அறிக்கை 1 (மாதிரி வாக்குப்பதிவு சான்று), அறிக்கை 2, அறிக்கை 3.
- மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற போது VVPAT-ல் அச்சிடப்பட்ட 50 Paper slips கருப்பு வண்ண உறையில் வைத்து சீலிடப்பட்டது.
- மேற்கண்ட ஆவணங்களை சீலிடப்படாத வெள்ளை நிற Master Envelope-ல் வைத்து அவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங் களுடன் பாதுகாப்பு அறையினுள் (EVM Strong Room) வைக்கப்பட வேண்டும்.

# SECOND PACKET – “SCRUTINY COVER” (UNSEALED WHITE MASTER ENVELOPE)

- முத்திரையிடப்படாத உறையில் வைக்கப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு
- முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு கணக்கிற்கான பதிவேடு (Form 17A Register)
- முத்திரையிடப்படாத உறையில் வைக்கப்பட்ட பார்வையற்ற மற்றும் நலிவுற்ற வாக்காளர்கள் வாக்களித்ததற்கான படிவம் 14A கணக்கு மற்றும் அவருடன் அவருக்கு உதவியாளராக வந்த நபர் கொடுத்த உறுதிமொழி (Annexure 18)
- முத்திரையிடப்படாத உறையில் வைக்கப்பட்ட பார்வையாளர் பதிவேடு (Visit Sheet)
- மேற்கண்ட நான்கு உறைகளையும் தேர்தல் பார்வையாளரின் ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் அவற்றை இரண்டாவது பாதுகாப்பு அறையில் (Other than EVM Strong Room) வைக்கப்பட வேண்டும்.

# THIRD PACKET – “STATUTORY COVER”

## சட்ட முறைமையான உறை

(SEALED WHITE MASTER ENVELOPE)

- குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் (Marked copy of Electoral Roll) அடங்கிய முத்திரையிடப்பட்ட உறை
- வாக்காளர்கள் சீட்டுகள் (Voters Slip) அடங்கிய முத்திரையிடப்பட்ட உறை
- பயன்படுத்தப்படாத ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட உறை
- பயன்படுத்தப்பட்ட ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டுகளும், படிவம் - 17Bல் உள்ள பட்டியலும் அடங்கிய முத்திரையிடப்பட்ட உறை.
- ஆட்சேபிக்கப்பட்ட/எதிர்க்கப்பட்ட வாக்குகள் (Challenged Votes) அடங்கிய படிவம் 14A உள்ளடக்கிய முத்திரையிடப்பட்ட உறை

இவை உள்ளடங்கிய வெள்ளை நிறத்திலான முத்திரையிடப்பட்ட உறை.

# FOURTH PACKET – “NON STATUTORY COVER”

## சட்ட முறைமையற்ற உறை

(SEALED YELLOW MASTER ENVELOPE)

- வாக்காளர் பட்டியல் குறியீட்டுப்படி அல்லாத (Other than Marked Copy) நகல்கள் (Reference Copies) அடங்கிய முத்திரையிடப்படாத உறை
- படிவம் -10ல் அமைந்த வாக்குச்சாவடி முகவர்களின் நியமனக் கடிதங்கள் (Appointment letters of Polling Agents) அடங்கிய முத்திரையிடப்படாத உறை
- படிவம் -12Bல் அமைந்த தேர்தல் பணிச் சான்றிதழ்கள் (Election Duty Certificate) அடங்கிய உறை.
- படிவம் 14Aல் அமைந்த ஆட்சேபிக்கப்பட்ட/எதிர்க்கப்பட்ட வாக்குகளுக்கான ரசீது புத்தகம் மற்றும் ரொக்கம் (Receipt Book and Cash) அடங்கிய முத்திரையிடப்படாத உறை.
- வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உறுதிமொழி (Declaration by the Presiding Officer)

# FOURTH PACKET – “NON STATUTORY COVER”

## சட்ட முறைமையற்ற உறை

(SEALED YELLOW MASTER ENVELOPE)

- பயன்படுத்தப்படாத மற்றும் சேதமுற்ற காகித முத்திரைகள் (Paper Seals)ஐ சிறப்பு அட்டைகள் (Special Tags) அடங்கிய முத்திரையிடப்படாத உறை
- பயன்படுத்தப்படாத வாக்காளர் சீட்டுகள் அடங்கிய உறை.
- வாக்காளர்களிடமிருந்து அவர்களின் வயது தொடர்பாக பெறப்பட்ட உறுதிமொழிகள் (இணைப்பு 15) மற்றும் உறுதிமொழி வழங்கிட மறுத்த வாக்காளர்களின் விபரம் அடங்கிய பட்டியல் (இணைப்பு 16 பகுதி-1 மற்றும் பகுதி-2) -ல் அடங்கிய உறை.
- விதி 49MA-ன் கீழ் சோதனை வாக்களித்த (Test Vote) வாக்காளரால் வழங்கப்பட்ட உறுதிமொழி படிவங்கள் (10) ASD(Absent, Shifted, Death) பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் வாக்களித்ததற்கான உறுதிமொழி 11) காவல்துறைக்கு வழங்கப்பட்ட புகார் கடிதம்
- மேற்கண்ட 11 ஆவணங்களும் மஞ்சள் நிற முதன்மை உறையிலிட்டு (Master Cover) பாதுகாக்கப்பட வேண்டும்.

# FIFTH PACKET

## (Brown Coloured Master Cover)

- வாக்குச் சாவடித் தலைமை அலுவலர்களுக்கான கையேடு, வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தின் நடைமுறை நூல்
- அழியாத மைக்குப்பிகள் (Indelible Ink Phial) (ஒவ்வொரு குப்பியிலும் அடைப்பானனது மெழுகு மற்றும் அரக்கு வைத்து ஒழுகாமல் அல்லது ஆவியாகாமல் தடுக்கும் வகையில் தக்கபடி காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.), மையொற்றுப் பேடுகள் (Stamp Pad)
- இவை அனைத்தும் காக்கி நிற உறையில் (Brown Coloured Master Cover)-வைக்க வேண்டும். இவற்றை அவை Leakage ஆகாதவாறு தனியே வைத்து வழங்கிட வேண்டும்.
- வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உலோக முத்திரை
- குறுக்கு அம்புக்குறி ரப்பர் முத்திரை
- அழியாத மைக்குப்பி வைப்பதற்கான கோப்பை.

# SIXTH PACKET

## (Blue coloured Envelope)

- பயன்படுத்தப்பட்ட போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய படிவம் 7A-க்கான பட்டியல்
- போட்டியிடும் வேட்பாளர்களின் கையொப்பம் அடங்கிய ஒளிப்பட நகல் (Photocopy)
- இதர பயன்படுத்தப்படாத படிவங்கள்
- மேற்கண்டவற்றை ஊதா நிற உறையில் வைத்து மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உலோக முத்திரை
- ஆய்வுக்குரிய வாக்கினை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரப்பர் முத்திரை (Arrow Cross - Mark)
- அழியா மை வைக்கும் குப்பி
- இவை தவிர இதர கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் அனைத்தும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட துணிப்பையில் வைத்து ஒப்படைக்கப்பட வேண்டும்.



# **SEALING OF VVPAT**

## SEALING OF DROP BOX OF VVPAT

- Make sure that the Ballot Slip Compartment of VVPAT is Empty.
- Allow Polling Agents to **verify Empty drop box of VVPAT.**



- The Lower part of the VVPAT (i.e. the Drop Box Unit) shall be sealed with thread with common Address Tag
- PrO and Polling Agents to sign on this address tag

# SEALING DROP BOX OF VVPAT



# **SEALING OF CONTROL UNIT**


# SEALING OF CONTROL UNIT

## MAKE SURE THAT THE CONTROL UNIT IS SWITCHED OFF

Insert the new green paper seal (having white side with two colour marks: **RED** and **GREEN**) in the frame of inner door of the Result section.

The Green colour mark should remain visible on top of Result button & Red colour visible on top of Print button.


Close the door of inner compartment such that the two open ends of the paper seal project outwards, as shown below.






# SEALING OF CONTROL UNIT

- Close inner door of Result section
- Seal it with Special Tag
- Put wax seal
- Put Signs of PrO, PA & MO





- Close outer door of the Result Section.
- The loose ends of Green Paper Seal with self adhesive A and B shall remain protruded towards Up & Down



## SEALING OF CONTROL UNIT


- Seal the outer door of result section with using Thread and Address tag
- Address Tag to be signed by PrO
- Polling Agents to sign on Address Tag

- Remove Wax paper from A
- Paste it over the outer door




## SEALING OF CONTROL UNIT

- Remove Wax paper from B
- Paste it over the outer door (on top of the underlying A)



- The sealed Control Unit now should look as in the diagram below





## SEALS AND SIGNATURES

| SEAL                               | INSTRUCTIONS  | TO BE SIGNED BY   |
|------------------------------------|---|---|
| <p><b>NEW GREEN PAPER SEAL</b></p> | <p><b>Note the Serial Number and write on :</b></p> <p>Presiding Officers Diary and<br/>Account of votes &amp; Paper Seal - Form 17C</p>  | <p>Presiding officer<br/>Candidate/s,<br/>Election Agent/s,<br/>Polling Agent/s</p>   |
| <p><b>ADDRESS TAG</b></p>          | <p>Affix Distinguishing Mark</p>  |   |
| <p><b>SPECIAL TAG</b></p>          | <p><b>Note the Serial Number and write on :</b></p> <p>Presiding Officers Diary</p>   | <p>Presiding officer<br/>Candidate/s,<br/>Election Agent/s,<br/>Polling Agent/s<br/>and<br/><b>Micro-observer</b>, if<br/>present</p> |
| <p><b>PINK PAPER SEAL</b></p>      | <p>This seal is to be affixed on the plastic box containing the black envelope consisting of printed ballot slips in such a way that if plastic box cannot be opened without breaking this seal</p> |   |

# WRITING PRESIDING OFFICER'S REPORT

- Presiding Officer's Report has **Five parts**:

| PART | REPORT  | WHEN TO FILL  | WHERE TO DEPOSIT  |
|------|---|---|---|
| I    | Mock Poll Certificate   | <ul style="list-style-type: none"> <li>• After <b>completion of Mock Poll.</b></li> <li>• Mock Poll Certificate is included in Part-1 of this report</li> <li>• <b>No separate 'Mock Poll Certificate' to be issued.</b></li> </ul> | <ul style="list-style-type: none"> <li>• To be kept in envelope</li> <li>• PrO to deposit this envelope with EVM/VVPAT &amp; other election material at the Collection Centre.</li> </ul> |
| II   | Replacement of Power Pack of the CU                           | <ul style="list-style-type: none"> <li>• Whenever Power Pack of the CU is replaced</li> </ul>   |   |
| III  | Pressing of Close Button after completion of Poll Certificate | <ul style="list-style-type: none"> <li>• After completion of Poll</li> </ul>  |   |
| IV   | EVM/VVPAT replacement Report, if replaced during Mock Poll    | <ul style="list-style-type: none"> <li>• During Mock Poll, if any BU, CU or VVPAT replaced</li> </ul>   | <ul style="list-style-type: none"> <li>• Sector Officer, whenever any replacement is done.</li> </ul>   |
| V    | EVM/VVPAT replacement Report, if replaced during Actual Poll  | <ul style="list-style-type: none"> <li>• During Actual Poll, if EVM / VVPAT is replaced.</li> </ul>   |   |

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

- வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் VVPAT இயந்திரத்தை இயக்கிப் பார்த்தல் கூடாது.
- மாதிரி வாக்குப்பதிவில் கட்டாயமாக 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
- ASD List-ல் இடம்பெற்றுள்ள வாக்காளர் வாக்களிக்க வரும் போது வாக்காளரின் கையொப்பம் மற்றும் கைரேகையையும் 17A பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
- ஆய்வுக்குரிய வாக்குகள் செலுத்தப்படும் போது அது வாக்குச்சீட்டிலே செலுத்தப்பட வேண்டும். EVM-ல் செலுத்தக் கூடாது. ஆய்வுக்குரிய வாக்குப்பதிவை 17A பதிவேட்டில் பதிவு செய்யாமல் 17B பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
- வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது VVPAT இயந்திரத்தை மட்டும் மாற்ற வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை.

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

- வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது EVM இயந்திரத்தை முழுமையாக மாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாதிரி வாக்குப்பதிவு ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு வீதம் பதிவு செய்து அதற்கு ஒரு சான்றினை வழங்கி பின்னர் அதனை CLEAR செய்து முறையான வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.
- வாக்குச்சாவடியில் DIGITAL CAMERA MAN பணியில் இருந்தால் பின்வரும் நிகழ்வுகளை அவர் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
  - (a) மாதிரி வாக்குப்பதிவு
  - (b) வாக்குப்பதிவு இயந்திரங்களை முத்திரையிடல் (Sealing)
  - (c) முகவர்கள் வருகை தந்துள்ளதை உறுதிப்படுத்தும் புகைப்படம்.

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

(d) ஆய்வுக்குரிய வாக்குகள் செலுத்தும்போது

(e) எதிர்க்கப்பட்ட வாக்குகள் செலுத்தும் போது

(f) ASD List -ல் உள்ளவர்கள் வாக்களிக்கும் போது

(g) பார்வையற்ற மற்றும் நலிவுற்ற வாக்காளர்கள் துணையாளர்களுடன் வாக்களிக்கும் போது

(h) தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடியை பார்வையிட வரும் போது,

(i) வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

- VVPAT இயந்திரத்தின் மீது நேரடியான விளக்கு ஒளி படாமல் வைக்க வேண்டும். எனினும், வாக்களிக்கும் பகுதியில் போதிய வெளிச்சம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆய்வுக்குரிய வாக்குகளை பதிவு செய்ய வாக்களிக்கும் பகுதிக்குள் வாக்காளர் செல்லும் போது கட்டுப்பாட்டுக் கருவியின் BALLOT பட்டனை இயக்கக் கூடாது.
- வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் போது வாக்களிக்க காத்திருக்கின்ற கடைசி வாக்காளர் தனது வாக்கினை செலுத்த மறுத்துவிட்டால் கட்டுப்பாட்டு கருவி BUSY POSITION -ல் இருக்குமானால் அதற்கு பின் வாக்களிக்க எவரும் இல்லை என்பதால் கட்டுப்பாட்டுக் கருவியை SWITCH OFF செய்து VVPAT இயந்திரத்தின் கேபிளை விடுவித்து அதன் பின் SWITCH ON செய்து TOTAL பட்டனை PRESS செய்து மொத்த வாக்குகள் பதிவானதை அறிந்து கொள்ளலாம்.

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

- பின்னர், கட்டுப்பாட்டுக் கருவியின் மேல் உள்ள ரப்பர் PUSH -ஐ அகற்றி CLOSE பட்டனை PRESS செய்து வாக்குப்பதிவை முடிவுக்கு (POLL CLOSED) கொண்டு வர வேண்டும்.
- வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கட்டுப்பாட்டுக் கருவியில் CLOSE பட்டனை மறவாமல் PRESS செய்து வாக்குப்பதிவை முடிவுக்கு (POLL CLOSED) கொண்டுவர வேண்டும்.
- அவ்வாறு கட்டுப்பாட்டுக் கருவியின் CLOSE பட்டனை PRESS செய்தவுடன் வாக்குப்பதிவு முடிவு செய்யப்பட்ட நேரம் கட்டுப்பாட்டுக் கருவியில் காண்பிக்கப்படும். அந்த நேரத்தை வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பில் கலம் 18A-ல் குறித்திட வேண்டும் மற்றும் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வழங்கப்படும் உறுதிமொழி படிவத்திலும் குறிப்பிட வேண்டும்.

# நினைவில் கொள்ளவேண்டியவை

## Points to be Remembered

- வாக்குச்சாவடிக்குள் எவரும் புகைப்பிடித்தல் கூடாது.
- வாக்குச்சாவடி முகவர்கள் மொபைல் போன் மற்றும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் இதர மின்னணு சாதனங்கள் வைத்திருக்க அனுமதியில்லை.
- மாதிரி வாக்குப்பதிவின் போது அச்சிடப்பட்டு DROP BOX-ல் இருந்து எடுக்கப்பட்ட PAPER SLIP-களின் பின்புறத்தில் MOCK POLL SLIP என ரப்பர் ஸ்டாம்பு முத்திரையிட மறக்க கூடாது.
- மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு செய்த 50 ஓட்டுகளை மறவாமல் CLEAR செய்ய வேண்டும்.
- விதி 49MA-ன் கீழ் TRIAL VOTE OR TEST VOTE பதிவு செய்யப்படும் போது அந்த வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்கினை பதிவு செய்தார் என்பதை 17A பதிவேட்டிலும், 17C படிவத்திலும் மறவாமல் குறிப்பிட வேண்டும். இது மிகவும் முக்கியம்.



சுதந்திரமான மற்றும் நியாயமான  
தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்துவதில்  
நீங்கள் ஒரு மிக முக்கியமான நபர்

உங்கள் கடமைகளை ஆர்வத்துடனும்  
நேர்மையாகவும் செயல்படுத்துவதன் மூலம்  
தாய்த் திருநாட்டின் புனிதத்தன்மையை  
தொடர்ந்து நிலைநிறுத்துங்கள்

*நன்றி !*

*Thank  
you*

